



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 52]

சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 25, 2019
மார்கழி 9, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 225, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 20 நவம்பர் 2019.]

1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (முத்தியச் சட்டம் 63/1948) 112-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 115-ஆம் பிரிவில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,—

- (1) விதி 6-இன், துணை விதி (3)-இல், "ஐம்பது ரூபாய்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
- (2) விதி 8-இன், துணை விதி (2)-இல், "ஐம்பது ரூபாய்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
- (3) விதி (10)-இன், "ஐம்பது ரூபாய்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

முகமது நசிமுத்தின்,
அரசு முதன்மைச் செயலாளர்.

(குமிழாக்கம்)

ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.